

## Editor's Note

Please address all communication for the English pages to **The English Editor, 'Morning Star'** UDUVIL, CHUNNAKAM.

# THE MORNING STAR

Registered as a Newspaper at the General Post Office, Sri Lanka under No. Q B / 100125 / 81

Established: 1841: A Christian Weekly : Published Every Friday

Vol. 141 JAFFNA, FRIDAY, 1ST MAY, 1981 No. 18

RIGHTEOUSNESS EXALTETH A NATION BUT SIN IS A REPROACH TO ANY PEOPLE



Inland: Rs. 35/- per year.  
Single issues are available at the VARANY MISSION SALES CENTRE, Model Market, Jaffna at Re. 1/- per copy.  
Apply to:  
**The Manager,**  
'Morning Star', Vaddukoddai.

## No Objections to the Appointment

The Provost of Newcastle, the very Rev. C. G. H. Spafford has told the *Church Times* that he had received virtually no objections to the appointment recently of Bishop Kenneth Gill as Assistant Bishop in the Diocese of Newcastle.

The appointment which was made after careful studies by ecclesiastical lawyers is said to be acceptable because the Church of England is in full communion with the Church of South India and therefore recognises the validity of the CSI orders.

Bishop Gill was consecrated as a CSI Bishop in 1972 and his last appointment was as Bishop of Karnataka, Bangalore. Earlier he had spent 22 years with the Methodist Missionary Society.

He is thought to be the first Methodist Bishop to become an Assistant Bishop in the Church of England and the first CSI Bishop to return to Britain for a Church of England appointment.

[A brief news Report of Bishop Gill appeared earlier in our issue.]

## A Severe Shortage of Nurses

At a conference held recently at the Nurses Training School, Jaffna attended by Ministry officials and the Director of Health Services the hospital authorities in Jaffna pointed out that the nursing Staff at the Jaffna Hospital was *fifty per cent less than the approved cadre of 363.*

The Operation Theatre too was in need of a Theatre trained Sister.

In the meanwhile, the Minister of Health who visited Jaffna during the last week of March expressed gratitude to the members of the family of the late Mr. G. G. Ponnambalam for their generous donation towards the Cancer Hospital at Tellippalai and to the social organisations in Pungudutivu for their efforts to provide toilettes for 100 families in the village. The Minister also expressed the hope that the people in the North would vote for a united Sri Lanka at the forthcoming June elections of the DDC Council.

## Chavakachcheri YMCA

At the Chavakachcheri Parish Hall, another new Young Men's Christian Association was inaugurated recently. Rev. J. J. Ratnarajah, Presbyterian of the the C. S. I. Church, Chavakachcheri presided over the function.

Among the other speakers at the inaugural function were:— Mr. C. V. Vigneswaran, District Judge, Chavakachcheri, Mr. S. K. Thiravaniyagam, Chairman of the Chavakachcheri Town Council and Mr. S. Paramanatham, President of the YMCA (Northern Region).

## Editors on Good Will Tour

Editors of seven national newspapers in Sri Lanka are currently on a goodwill tour in Singapore. The Editors are:— Mr. B. H. S. Jeyawardene (Ceylon Daily News), Mr. W. B. Mettananda (Dinamina), Mr. Edward Ranasinghe (Silumina), Mr. Rex de Silva (Sun and Weekend), Mr. Rohana Gamage (Riveresa), Mr. Elmo Gooneratne (Sri Lanka-dipa), and Mr. K. Sivaprakasam (Veerakesari).

They will be guests at the May Day gathering of the National Trade Union Congress and will also interview Singapore's Deputy Prime Minister Mr. S. Rajaratnam

## IN BRIEF

○ The Staff required for the elections on 4-6-81 will be around 40,000. The total number of registered voters in the 24 districts is 7,573,214. The number of polling booths will be 4291.

○ The International organisation Youth for Christ has designated 1983 as *the Year of the Bible*. The aim of the year is to place a copy of the Bible in the hands of every secondary school student in each country where the organisation works.

○ Dr. Otto Graf Lambsdorff, regarded as the successor to Professor Ludwig Erhard, Germany's "miracle economist", is expected to visit Sri Lanka in August this year. Dr. Lambsdorff is the Federal Minister of Economics in Germany and he will include Sri Lanka in his Asian Tour.

○ 'Throwing away the seed corn' According to the Leader of the Opposition in the British Parliament, Mr. Foot, the cut of £ 442 million in the next 42 years in the funds allocated to Oxford would mean large redundancies among teachers and fewer students. The quality of education in schools was falling sharply.

○ Identity Card: All Sri Lankan citizen above the age of 18 will soon be compelled to carry their Identity Cards with them. Jewellers have been asked to call for Identity Cards from all those who transact business with them. In Singapore, it is learnt, heavy fines are imposed on those who do not have their Identity Cards in their possession.

○ "Tech Ex 81" This World Fair opened at the BMICH Colombo on 29-4-81 and will extend for the period of six days (till 4-5-81). Twenty nations including Sri Lanka will will set up pavilions to exhibit technology for industrial development in developing countries. This is the first time the Fair is being held in a Third World Country.

## DDC Nominations

Four political parties have submitted nominations for the District Council Elections to be held on 4-6-81. The parties are: The UNP, the TULF, the JVP and the TC.

The UNP is the only Political Party to contest in all the Development Councils in the 24 districts.

The TULF is contesting in seven Development Councils — Jaffna, Mannar, Mullaitivu, Vavuniya, Trincomalee, Batticaloa and Amparai,

The Tamil Congress is contesting in Colombo Jaffna and Vavuniya.

The JVP is contesting as an Independent Group in Colombo, Kalutara and Anuradhapura.

Three political parties are standing out of the DDC Elections. The SLFP, LSSP and CP.

## The Jaffna District Nominations

Three political parties and two Independent Groups also handed in their nominations to Mr. Yogendra Duralsamy, the G. A. of Jaffna on 27-4-81.

The first name in the UNP Group is Mr. A. Thiagarajah (former SLFP M. P. for Vaddukoddai).

The first name in the TULF Group is Mr. S. Nadarajah (former Senator and a close associate of Mr. S. J. V. Chelvanayakam in party politics).

The first name in the TC Group is Mr. Kumar Ponnambalam (son of the late Mr. G. G. Ponnambalam).

Two Independent Groups are also in the fray in Jaffna. *The Socialist front*, led by Mr. Chelliah Kumarasuriar (a former SLFP Minister of Posts) and the *Minority Tamil United Front* led by Mr. P. J. Antony (who has been described by *Veerakesari* as a teacher who lost his job.

## Methodist Church

## St. Peter's Church, Jaffna

Rev. H. R. S. Jeyachandran has taken up duties as priest in charge of St. Peter's Church, Jaffna in addition to his duties as the Chairman of the North and East District Synod of the Methodist Church.

○ For the First time the Sri Lanka Freedom Party defeated a proposal by party leader Mrs. Srimala Bandaranayake by a single vote at a meeting of the Executive Committee of the Party held on 10-4-81.

The issue was whether the SLFP will contest the DC elections or not.

## A Service of Thanksgiving

for the life and ministry of the late

**Rev. Jenkins Muthuvelu Singanayagam, B. D.**  
(Presbyter, Jaffna Diocese of the C. S. I.)

will be held on Saturday the 9th of May 1981 at 4-30 p. m. at the **Manipay Church.**

Your presence and prayers will be greatly appreciated.

**Rev. Sam Thampoe,**  
Secretary J. D. C. S. I.

## IN MEMORIAM



IN EVER LOVING MEMORY OF

Our Dear One

**Santhamalar Balaratnam**

Called Home: 7-5-1979

"Her loved ones call her bless"

affectionately remembered by  
All her loved ones

'Santha Vasa'  
Chavakachcheri.

## Personal

Mr. Edward Arnold returned to the island last week after attending a two weeks International Seminar on population activities at the Asian Centre, Bangkok, Thailand. He also made the study tour on the International sponsored Family Planning Refuge Camp at Cambodia. Mr. Arnold who is British qualified in Marketing and Management is an old boy of St. Benedict's College Colombo. He was the only Sri Lankan delegate at this Seminar.

He is the younger son of Mr. E. A. Arnold and late Mrs. Pavalam Arnold of Manipay and the son-in-law of the late Mr. Sam Ratnam and Mrs. Annam Ratnam of Pandateruppu.

## Nominations for DDC

Nominations for the District Development Councils closed on 27-4-81. The number of members to be elected for each Development Council is as follows:—

|                 |                  |
|-----------------|------------------|
| Colombo — 16    | Gampaha — 12     |
| Kandy — 13      | Matala — 3       |
| Galle — 9       | Matara — 6       |
| Jaffna — 10     | Mannar — 4       |
| Mullaitivu — 4  | Batticaloa — 3   |
| Trincomalee — 2 | Kurunegalla — 13 |
| A'pura — 6      | Pollanaruwa — 2  |
| Moneragala — 2  | Ratnapura — 2    |
| Kalutara — 8    | Nuwara Eliya — 5 |
| Hambantota — 3  | Vavuniya — 4     |
| Ampara — 4      | Puttalam — 4     |
| Badulla — 8     | Kegalle — 8      |



### பரஸ்பர மதிப்பு

நூற்றைம்பதுக்கும் அதிகமான ஆண்டுகளாய் யாழ்ப்பாணக் குடாநாட்டில் திருச்சபையை நிறுவி, வெவ்வேறு பாகங்களிற் சபைகளைத் தாபித்துப் பராமரித்து வளர்த்து வரும் நாமதாரணப் பிரிவுகள் மூன்று. தமக்குள்ளான ஐக்கியத்தை வளர்க்கவும் பொதுவான திருச்சபையின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் ஏற்படாத வண்ணம் தத்தமது கருமங்களில் குறிப்பிட்ட இடங்களிலும் வகைகளிலும் நடத்துவதற் குதவியாகவும் இவை ஒரு பரஸ்பர மதிப்பு ஏற்பாட்டை உண்டு பண்ணின. நகரங்களையும் புதிய குடியேற்றத் திட்ட இடங்களையும் தவிர்ந்த ஏனைய இடங்களில் அந்தந்தச் சபையே சுவிசேட முயற்சிகளை மேற்கொண்டு புதிய சபைகளை நிறுவி நடத்தும் என்பது இந்த ஏற்பாட்டின் ஒரு விசேட அம்சம். இவை மூன்றும் சேர்ந்து செயல்பட வேண்டிய கருமங்களும் உள. இவற்றை மூன்றும் சேர்ந்தமைந்த யாழ்ப்பாணக் கிறிஸ்த ஐக்கியம் நடத்தி வரும்.

நற்செய்திப் பணி கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட ஒரு உத்தரவாதம். ஆண்டவர் தாம் பரத்துக் கேறிச் செல்ல முன் தமது அடியாருக்குக் கொடுத்த கட்டளையும் அதுவே. "நீங்கள் புறப்பட்டுப் போய்ச் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்தானம் கொடுத்து நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்" — மத். 28: 19-20.

இக்கட்டளையை மனதில் கொண்டே திருச்சபையும் (தனிப்பட்ட சபை ஒவ்வொன்றும்) ஒவ்வொரு தனியாளும் நற்செய்திப் பணியில் ஈடுபடுவதாயிருக்க வேண்டும். அதனூடாக கிறிஸ்துவை அறியாதோர் அவரை அறியக் கூடியதாகும். அவரின் நாமத்திலே ஞானஸ்தானம் பெறவும் அவர் சீரமாகிய சபையிற் சேரவும் கூடியதாகும். அதனால் உண்டாகும் மகிமை அவருக்கே உரியதாகும். அவருடைய நாமத்திலே வானோர், பூதலத்தோர், பூமியின் கிழாநோருடைய முழங்கால் யாவும் முடங்கும்; இயேசுக் கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறக்கை பண்ணும் எனப் பவுலடியார் கூறுவதைக் காண்கிறோம். — 1 கொரி. 2: 9-11.

யாழ்ப்பாணத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் — ஏன்? நாட்டின் வேறு பல பாகங்களிலும் கூட — கிறிஸ்துவின் நாமத்தை அறியாதோர், அவரைக் கர்த்தரென இன்னும் ஏற்காதோர் ஏராளம். அவர் நாமத்தில் நற்செய்திப் பணி இன்னும் செய்யப்படாத பாகங்கள் ஏராளம். சபை கட்டப்படாத இடங்களும் கணக்கற்றவை. அப்படியிருக்கும், சபைகள் திட்டமாறிக் தாபிக்கப்பட்டிருக்கும் இடங்களிலும், அநேக ஆண்டுகளாய் வளர்ந்து பெலனடைந்திருக்கும் சபைகளிலும், புதுப் புதுக் குழுக்கள் வந்து புத்து புதிதான போதனைகளினால் சபையினரிடம் மனங்களைக் குழப்பி, அவர்களில் ஓரிரண்டு பேரையாவது திருடிக்கொண்டு போவதன் மர்மம் என்ன? இவர்களைக் "கிறிஸ்தவர்கள்" என அவர்கள் கணிப்பதில்லையா? அல்லது இவர்கள் தமது புதிய — கொள்கைக்கு முரணான — போதனைகளினால் மீட்படைய மாட்டார்கள் எனச் சிந்திக்கிறார்களா? அல்லது சபைகளைக் குழப்பியடித்து ஒவ்வொன்றையிருந்து சிலரைக் கூட்டி யெடுத்து ஒரு "புதிய சபையை" கட்டுவதுதான் அவர்களுக்கு மேலிடத்திலிருந்து கொடுக்கப்பட்ட கட்டளையா?

இன்னும் பார்க்கப்போனால், கிறிஸ்துவை அறியாதோர் மத்தியில், அவரை ஏற்றுக்கொள்ள மறுப்போர் மத்தியில் பிரச்சிக்கப்ப் போவதும், கிறிஸ்துவைப் பற்றிக் கூறுவதும் "பயங்கரமான தொழில்" எனக் கொள்கிறார்களா? சபையே வெள்ளலும் இலேசான வேட்டையெனக் கொள்கிறார்களா? பிள்ளைகள் வேலையெனச் சொல்லிப் பிள்ளைகளை ஒரு பக்கம் இழுக்கும் ஒரு சாராரும், வாசிபர் வேலையென வாசிபரை இன்னொரு பக்கம் கொண்டு செல்லும் இன்னொரு சாராரும், பொதுவிலே சுத்த சுவிசேஷம் எனச் சொல்லித் தாம் விரும்பிய யாவற்றையும் போதித்துச் சபைகளைச் சின்றுபிளப்படுத்தும் பிறரும் திருச்சபையின் நன்மை கருதிகள் அல்லவெனச் சிந்திக்கிறோம். இக்கரைக் கக்கரை கையப் பச்சையாய்க் காண்போரும், இகபர காரியங்களைத் தரவில்லை யென்ற குற்றச்சாட்டில் சபையோடு கோபம் கொண்டிருப்போரும் இலேசாகப் பிடிக்கப்படலாம் என மனதில் கொண்டு சபைகளுக்குள் னேயே புகுந்து கொள்ளும் பலரை நாம் காண்கிறோம்.

இவர்கள் பணி நற்பணியாயமையாது, சபைகளைச் சீர்குலைக்கும் செயலேயல்லாமல் வேறல்ல. இதைக் கிறிஸ்தவர்கள் எந்தளவு விரைவில் உணர்வார்களோ அந்தளவிற்குப் பயனுடைத்தாகும்.

கடவுள் விரும்பும் கருமமும் அதுவே — தம்மை அறியாதோர் தம்மை அறிய வைப்பது, தமது அன்பை ருசி பார்க்காதோர் அதைப் பார்க்க வைப்பது. சுயநல மனப்பாங்குடன் சபைகளைப் பிரித்துத் தமக்காக ஒவ்வொரு கட்டத்தைக் கூட்டப் பார்ப்போர் கர்த்தரின் சீர்த்தையே அங்கவீனப்படுத்துகிறார்கள்; அவருக்கு அவமானத்தைவரு விக்கிறார்கள்.

### செய்திகள்

#### வரணி — பல நோக்குப் பண்ணை

யாழ்ப்பாண ஆதினத்தினால் வரணியில் நடத்தப்பட்டு வரும் பலநோக்குப் பண்ணையின் இரண்டாம் கட்டத்தின் புதிதாய் அமைக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டடத் திறப்பு நிழைச்சி இம் மாதம் 22ஆம் திகதி புதன் கிழமை, மரண ஐந்த மணிக்கு நடைபெற்றது. ஆதின ஆதிதயிச் சீர் மகாசனம் D. J. அம்பலவாணர் அவர்கள் நடத்திய செப வழிபாட்டுடன் நிழைச்சி ஆரம்ப மானது.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிகாரி திரு. யோசேந்திரா துரைசாமி அவர்கள் கட்டடத்தை திறந்து வைத்தபின் ஆசார முறைப்படி திபமேற்றும் வைபவம் நடைபெற்றது. ஆதினத்தின் பல பரக்களின மிருந்து சபையாரும் பிறருமாகி சுமார் 400 பேர் இவ்வைபவத்திற் சமூகமணித்தனர். வந்திருந்த அனைவருக்குமாதந்திப்பட்ட சிறுநீரடி உபசரணைவைத் தொடர்ந்து பகிரங்கக் கூட்டமொன்று மகாசனம் ஆதிதயிச் சீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பண்ணையின் ஆரம்பக் காலத்திலிருந்து அதோடு தொடர்பு கொண்டிருந்த திரு. A. D. பொன்னு அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி, வந்திருந்த அனைவரையும் பண்ணை நிர்வாகத்திற் பேரிடில் வரவேற்றனர். பண்ணை அதிபரளரகக் கட்டமை யாற்றிய குருமார் ஜெயநேசன், இராஜகுமேந்திரன் ஆகியோரின் ஊக்கமான உதையுடையும் பாராட்டிப் பேசினர்.

ஆதினத்தின் சமூகப் பணி அபிவிருத்திக் குழு கூட்டுவர திரு. L. S. C. கனகசிகம் அவர்கள் பண்ணையின் வரலாற்றை எடுத்துக் கூறினார்கள். 1976ஆம் ஆண்டில் திறவப்பட்ட இந்தப் பல நோக்குப் பண்ணையின் முதலாம் கட்டம் அதன் நிருமாணம் உட்பட ஆறு பருவங்களைக் கொண்டிருந்தது. இரண்டாயிரம் கோழிகளைக் கொண்டதாய் ஆரம்பிக்கப்பட்டு, வளர்ச்சி யடைந்த பண்ணை இப்பொழுது ஆட்டுப் பண்ணை ஒன்றையும் ஒரு பயிற்சி நிலையத்தையும் கூடக் கொண்டுள்ளது. 1979ஆம் ஆண்டில் செப்டெம்பர் மாதத்தில் இதன் விற்பனை நிலையம் ஒன்று யாழ்ப்பாண புதிய மத்திய சந்தையிற் திறந்து வைக்கப்பட்டது. இன்னும் அதிக வளர்ச்சிக்கு இடம் கண்டமையால் Freedom from Hunger ஸ்தாபனத்தாரின் நிதி உதவியுடன் இந்த இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதிலும் முதற் பருவமாக முதலாவது இரண்டு மாடிக் கட்டடம் பூர்த்தியாகி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இரண்டு மாடிக் கட்டட வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. எல்லாமாக 8500 கோழிகளைக் கொண்டதாய் இப்பண்ணை நடத்தப்படும். முகூரும் கட்டடமாக கிவிநொச்சியிலும் ஒரு ஆட்டுப் பண்ணையும் பரம்பண்ணையும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அரசாங்க அதிகாரி தமது உரையில் இந்த வைபவத்திற் கற்றுக்கொள்ளத் தனக்குக் கொடுக்கப்பட்ட கார்ப்பையிட்டுத் தாம் மகிழ்வதாகக் கூறி இப்பண்ணையின் நோக்கங்களையும் திட்டங்களையும் பாராட்டினார்கள். தாம் யாழ்ப்பாணத்தின் அபிவிருத்திக்கார்ப்புப் பேரட்டிக்கும் ஐந்தாண்டுத் திட்டமெனையில் கிராம அபிவிருத்தி ஒரு முக்கிய அம்சமாகும் எனக் கூறிய

### மரணம்

#### அப்பிரெட் சிநெல்

கரணி அபிவிருத்திப் பிரிவில் கட்டுமான உத்தியோகத்தாராயிருந்த இளைப்பாறியவரும் யாழ்ப்பாண யோவான் திருச்சபையைச் சேர்ந்தவருமான திரு. அப்பிரெட் ஜோசெப் மாணிக்கபுலு எம் சிநெல் அவர்கள் சென்ற மாதம் 19-ஆம் திகதி கரண மறமையுட்ப் பிரவேசித்தனர். இவர்கள் பேரின் (சொலமன்) அவர்களின் அக்புக் கணவரும் துஷ்யந்தி. ஏஞ்சலே, நிமாக், நெஜி நோட்டி, அனுஷ்பா ஆகியோரின் பிரிய தந்தையும் மூத்தமலர், கிருபைமலர், பவனமலர் காலஞ்சென்ற கணம் உவிக்கிரெட் சிநெல், ஆகியோரின் சகோதரனுமாவார்.

பல வருடகாலமாகச் சபையின் நிர்வாகக் குழுவின் உடமை யாற்றிய இவர்கள் சபையின் எல்லைக் கருமங்களிலும் மிகுந்த கரிசன கொண்டவராய்ப் பல பணியையும் புரிந்தார்; சாட்சிக் குரிய வாழ்க்கை நடத்தியவர்.

இவர்களது மெய் நல்லடக்கம் சம்பந்தமான விட்டாராதனை விவரத்தினை 23-ம் திகதி கண்டுக்குவியில் இருக்கும் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. கணம் J. சீரவாணத்தன் அவர்கள் ஆராதனை நடத்திக் காலஞ்சென்றவரின் சிவியம் நற்றென்று ஆகிய வற்றைப் பாராட்டிப் பேசினார்கள். பிரதம குருவாகிய கணம் சாம் ஹோஷிங்கன் அவர்கள் ஆசீர்வாதம் கூறினார்கள்.

மெய் நல்லடக்கம் கண்டிக்குறித்தோவைச் சேமக்காலையில் பிரகுமாரின் உதவியோடு கணம் சீரவாணத்தன் அவர்களினால் நடத்தப்பட்டது.

### ரெடேசியாவின் கொடூப் படுகொலை

ரெடேசியாவின் மேற்குப் பிரதேசத்தில் சென்றவர இறுதியில் வண. சேரமதேய்ஸர் என்ற 87 வயதான ரேரமன் கத்தோலிக்கக் குருவரவரர் அகடயாவணம் தெரிபாத துப்பாக்கி காரினால் சுட்டுக் கொல்லப்பட்டார். சனிக்கிழமை சாயந்தர வேளையில் இருமுறை தாக்கப்ப்பட்ட இவர் இறுதியில் அன்றிரவு கட்டுக் கொல்லப்பட்டார். மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த இவர் 1949-ஆம் ஆண்டில் ரெடேசியாவிற்கு வந்து பணியாற்றத் தொடங்கியவர்.

இவர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கேள்வியுற்ற இன்னொரு ஜெர்மன் குருவரவரர், 77 வயதான வண. மரியானு நெக் என்பவர் உடனே முர்ச்சையா கிப் பின் மரணமாறார். ரெடேசியாவில் கடந்த ஏழு வருடகால மசை நடந்துகொண்டுவரும் மறைவுப் பயங்கரத் தாக்குதல்களில் இத்தளவில் 23 மிஷனரி மசர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களின் எட்டுப்பேர் மேற்குப்பிரதேசத்தில் கொல்லப்பட்டனர்.

அதிபர் இப்பேர்ப்பட்ட பண்ணைகள் நாட்டின் பெருகாரதரத்தை அதிகரிக்கப் பண்ணுவதோடு, கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், வாழ்க்கைச் செலவைக் குறைக்கவும் உதவும் என்றார்கள். இதன் நிமித்தம் ஆதிதயிச்சீர் அவர் எட்டும், ஆதினத்திற்கும் தமது நன்றி உரித்தாரும் எனவும் இப்பண்ணையின் அபிவிருத்திக்கார்தாம் வேண்டிக் கொள்வதாகவும் கூறினார்கள்.

பண்ணை அதிபர் கணம் M. இராஜகுமேந்திரன் அவர்கள் நன்றியுரை கூற ஆதிதயிச்சீர் அவர்கள் ஆசீர்வாதம் கூறி வைபவத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார்கள்.



# இறையாட்சிக்குள் இடம்பெற்ற தலைவன்

—வ. இராஜ்குமார்—

(27-3-81 இந்நிழல் தொட்டி)

கிறிஸ்து பெருமானின் சாட்சியைக் கண்டவன் சாட்சி பகருகிறான்

சசேயு கிறிஸ்து பெருமானின் கரட்சியைக் கண்டபேரது பாவ உணர்வுக்குள் தள்ளப்படுகிறான். கிறிஸ்து பெருமானை அனுபவிக்கும் போது தன் பாவ நிலையை உணர்ந்து கொண்டுநிறைதையும் பரர்க்கிரேயும் ( லூக். 5:8 ), பாவ உணர்வுக்குள் தள்ளப்பட்ட சசேயு மனந்திரும்புகிறான். மனத்திரும்புதல் என்றால் என்ன? தனது பழைய வாழ்க்கையின் குறிக்கோலை, போக்கு யாவற்றையுமே வெறத்த தள்ளிக் கடவுளின் திருநேரக்கதையே தனது குறிக்கோலாகக் கொள்ளுதலாகும். இங்கு சசேயு தனது பழைய வாழ்க்கையின் குறிக்கோலை, போக்கு யாவற்றையுமே வெறுத்த தள்ளி கிறிஸ்து பெருமானின் திருச்சித்தத்தையே தனது குறிக்கோலாகக் கொள்ளுகிறான். இப்பொழுது அவனது இலக்கு கிறிஸ்து பெருமானே. மனத்திரும்பிய சசேயு தன்னுடைய பாவத்திற்கு சடாச கிரயத்தைச் செலுத்த முன் வருகிறான் ( லூக். 19:8 ). நிபரயப்பிரமணத்தின்படி அவன் தன் செலுத்திய பாதியை ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும். மக்களிடம் தவறாகப் பணம் வாங்கியிருந்தால் அதை நான்கு மடங்காத்த திருப்பிக்கொடுக்க வேண்டும். இது கள்ளி கொடுக்க வேண்டிய கிரயம். சசேயு ஆற்றே கிரயத்தைச் செலுத்தியிருக்க வேண்டும் என்று ஓர் அறிஞர் கூறுகிறார். கிரயத்தைச் செலுத்தினவன் மீட்பைப் பெற்றுக் கொள்கிறான். மீட்புக்குக் கிரயம் செலுத்தப்படல் வேண்டும். தன் பாவத்தை உணர்ந்த சசேயு, மனத்திரும்பிய சசேயு கிரயத்தைச் செலுத்தித் தன் மீட்பைப் பெற்றுக் கொள்கிறார். ஆண்டு நாம் கிரயத்தைச் செலுத்தாமலே மீட்பைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக கிறிஸ்து பெருமானே கிரயத்தைச் செலுத்திவிட்டார். தனது சீவனியை கல்வாரி மரமலையிலே கிரயமாகச் செலுத்திவிட்டார். எனவேதான் பவுலடியார் 'நீங்கள் கிரயத்திற்குக் கொள்ளப்பட்டீர்கள்' என்று கூறுகிறார் [1 கொரி. 6:20; 7:23]. போது அப்போஸ்தலன் 'அழிவுகளையேனாகிய வெள்ளியினாலும் பெரணினாலும் நீங்கள் மீட்பப்படாமல் மாசில்லாத கறைபற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவினை விடையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்கப்பட்டீர்கள்' என்று அழகாகக் கூறுகிறார். (1பேது. 1:19). எத்தகைய விடையேறப்பெற்ற மீட்பை கிறிஸ்து பெருமான் எமக்குச் சம்பாதித்தது தந்தியுள்ளார். அந்த மீட்பின் அனுபவம் நமக்கு உண்டா? கிறிஸ்து பெருமனின் சாட்சியைக் கண்ட சசேயு மீட்பைப் பெற்றுக் கொள்கிறான். இறைப்பற்று தளிக்கிறது; புது வாழ்வுக்குள் வந்து விடுகிறது. அங்கே அவனது வாழ்க்கை ஏராளமான மக்கள் முன்பாகச் சாட்சி பகருகிறது.

மீட்பைப் பெற்றவன் இறையாட்சிக்குள் இடம் பெற்றுவிட்டான்

மீட்பைப் பெற்ற சசேயு கிறிஸ்து பெருமனின் அடிமை யாகிவிடுகிறான். பாவத்திற்கு அடிமைப்பட்டிருந்த அவன் இப்போது

கிறிஸ்து பெருமானின் அடிமை. அவருடைய ஆளுகைக்குள் அந்த இறையாட்சிக்குள் இடம் பெற்று விடுகிறான். தனது சிலுவையின் பாடுகளுக்கூடாக இறையாட்சியை ஆதாரப்பூர்வமாக தாழ்த்திப் போகின்றவர் அந்த இறையாட்சிக்குள் மீட்பின் வழியாக சசேயு வையும் அழைத்துக் கொள்கிறார். சிலுவையிலே கன்னுக்குள் இறையாட்சி வழங்கப்பட்டது.

அன்று இறையாட்சியைத் தாழ்த்திவர் அந்த இறையாட்சியானது புனித்த மரணப் பேரல் அகிலமெங்கும் பரவி ஓர் இறையாட்சி ஏற்படும்படி உழைத்துக் கொண்டிருக்கிறார். மீட்பைப் பெற்று இறையாட்சிக்குள் வாழ்கின்ற ஒவ்வொருவரையும் திருச்சபையையும் தன்னோடு கூட உழைக்கும்படி, பாடுபடும்படி அழைக்கிறார். மீட்பைப் பெற்ற சசேயு இறையாட்சிக்குள் இடம் பெற்றுக் கொள்ளும் அவன் அதன் வளர்க்கிக்காக உழைத்தேயிருப்பான். பாடுபட்டு இரும்பான். இன்று நம் நிலை என்ன? திருச்சபையே உன் நிலை என்ன? இதைக் குறித்து எமது நிலையை தனிப்பட்டவர்களாகவும், திருச்சபையாகவும் ஆராய்ந்து பார்ப்பதும்படி அழைக்கப்படுகிறோம்.

## பெரிய வெள்ளி

நற்செய்தி நிகழ்ச்சி — சாவகச்சேரி

"சிலுவை ஒரு புனித சின்னம்" என்ற அடிப்படையில், மோசைப் பின்னணியில் சிலுவை ஒளி வீசிக் கொண்டிருக்க, விசேட நிகழ்ச்சி பொன்று சாவகச்சேரிச் சபையினரால் டி. பி. ரேக் கல்லூரித் திறந்த வெளியாறலில் நடத்தப்பட்டது. சபையாருடன் பொதுச் சமூகத்தைச் சேர்ந்த பல இந்து நண்பர்கள் திரளாகக் கூடி நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.

இருமணி நேரத்திற்கு நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் யாழ்ப்பாணக் கல்லூரியில் நாட்டிய ஆசிரியையராகக் கடைமையாற்றும் செல்வி ஆனந்தராணி இராசரத்தினம் அவர்களுடைய அமைப்பில் கல்லூரி மாணவிகள் கெத்சமனே குறவஞ்சி என்ற நாட்டிய நிகழ்ச்சியை அணித்தனர். சாவகச்சேரி நாட்டியக் கலையத்தின் அதிபர் திருமதி அமிர்தாமதிநா அவர்கள் தயாரித்த கிலுவையிற் கீழ் இரத்தம் என்ற நாட்டிய நாடகமும் இடம் பெற்றது.

மருதனூர்மடத்திலுள்ள நுண் கலை நிலையத்திலே வயலின் வாத்திய ஆசிரியையான செல்வி தனம் சப்பையர் அவர்கள் சற்று நேரம் இசை நிகழ்ச்சியை பின்னர் யாழ்ப்பாணக் கல்லூரியில் கர் நாடகச் சங்கீத ஆசிரியையாரும் பணியாற்றும் திருமதி ஜீவா இரத்தினசபாபதி அவர்கள் சிலுவைப் பாடல்கள் பாடினர். சாவகச்சேரிச் சபை குராயிறும் பள்ளிச் சிறுவர் உண்மை உபவாசம் ஏது? என்ற தலைப்பில் சம்பாஷணைப் பாட்டு நிகழ்ச்சி ஒன்று அணித்தனர்.

அருள்திரு. R. துரைராஜர் அவர்கள் நிகழ்ச்சி விடயத்தை ஆதாரமாகக் கொண்டு அருளுரை வழங்கினார். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய திரு S. K. திரையநாயகம், J. P., U. M., அவர்கள்

சமுதே தந்திருந்த அத்தியட்சர் உயர் அருள்திரு. D. J. அம்பலவாணர் அவர்களையும் சமுதமனித ஏனையோரையும் வரவேற்றுச் சிறப்புரை வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் ஆசிரியர் திரு. S. V. வைத்திலிங்கம் அவர்கள் மனமுவந்து நிகழ்ச்சிகளைத் தந்துதவிய அனைவருக்கும் இடவசதி கொடுத்த கல்லூரி அதிபருக்கும் நன்றியுரை கூறினர்.

சாவகச்சேரியில் முதன்முதலாக நடந்த இந்தக் கலை—இசை நிகழ்ச்சி சமுதமனித யாவராலும் மிகவும் பாராட்டப்பட்டது. இப்பேர்ப்பட்ட நிகழ்ச்சிகள் கிறிஸ்தவ நற்செய்திப் பணிக்கு மிகவும் உதவுமாதலால் மெக்டேமலும் வளர்க்கப்படுவது நன்மை தரும்.

## நன்றி செலுத்தும் ஆராதனை

L. J. செல்வராஜா

யாழ்ப்பாணக் கல்லூரியிற் பலவாண்குள் பணிபுரிந்து பின்னர் அரசாங்கத்திலே சிறு கைத் தொழிற் திணைக்களத்திற் கடமை யாற்றிச் சென்ற ஆண்டிற் காலமான ஜி. ஜே. சேல்வராஜா அவர்களின் சீவியத்திற்காக நன்றி செலுத்தும் ஓர் ஆராதனை ஏப்பரல் 26-ஆம் திகதி, குராயிறுக் கிழமை பிற்பகல் 4-00 மணிக்கு அகலூரின் தாய்ச் சபையாகிய ஏழாலை தெற்குச் சபை ஆலயத்தில் நடத்தப்பட்டது. சேரக்கருணை D. R. அம்பலவாணர் அவர்கள் ஆராதனையை நடத்தி ஆரவரம் செய்து சென்றவரின் சேராதாரான திரு. லாதர் இராசரத்தினம், திருமதி. K. B. இராசரத்தினம் ஆகியவர்கள் வேதப் பாடல்கள் வரகித்தனர். குடும்பத்தினரிற் சிலரால் சிறப்புப் பாட்டு பாடப்பட்டது.

சபையின் ஊழியன் எனம் N. சுப்பிரமணியம் அவர்கள் தேரத்திர செபமாலையை நடத்தினார்கள். கலாநிதி J. B. செல்வராஜா அவர்கள் பாராட்டுரை வழங்கிக் கலஞ்சென்றவர் பிரதானமாக எல்லோருக்கும் ஓர் உற்ற நண்பன் எனவும் எவ்விறமான உதவியானது தேவைப்பட்ட

டோர் எவரும் அதை அவரிடமிருந்து பெருது போனதில்லை எனவும் கூறினார்கள்.

எனம் சரம் ஆகிபிறைப் அவர்கள் எபிரேயர் 11, 13-ஆம் வாக்கியத்தை ஆதாரமாகக் கொண்டு அருளுரை ஆற்றினார்கள். வரப்போகிறதை நாடித் தேடுவதே ஒரு கிறிஸ்தவனின் இலட்சணம்; பூவுலக வாழ்க்கை பரதேச வாழ்க்கையென்பதை அவன் ஒரு பொழுதாவது மறந்து போக மாட்டான். ஆகவே நித்தியத்திற்கென நம்மை ஆயத்தஞ்செய்கின்றவர்களாய் அறித்தியத்திற்குடாய்ச் செல்வதே நமது இலக்காய் இருக்க வேண்டும்.

ஆராதனையின் முடிவில் கடியிருந்த சபையார், நண்பர், உறவினர் ஆகிய ஏராளமானவர்களுக்குத் தேநீர் உபசரணை வழங்கப்பட்டது.

## வாசகர்களுக்கு ஆசிரியர்

உங்கள் மனதிலேமும் கேள்விகளுக்கு விடையளிக்கத் "தாரகை" முன்வருகிறது. ஆதிக் சம்பந்தமான காரியங்களென்றால் என்ன, வாழ்க்கையிலெழும் வேறு பிரச்சனைகளென்றால் என்ன, இவையெதிலும் அறிவு பெறவோ ஐயறவு தீரவோ உங்கள் கேள்விகளுக்கு விடை வேண்டாமாயின் கேளுங்கள்; கொடுக்கப்படும். வெவ்வேறு விடயங்களில் விடையளிக்கத் தகுதி வாய்ந்த ஒரு குழுவினரை நியமிக்கிறோம். அக்குழுவினரில் ஒருவர் விடை தருவார். கேள்விகளைப் பிரகரிக்கும் போது உங்கள் பெயர் வெளியிடப்படுவதை நீங்கள் விரும்பாது போனால் புனை பெயரில் எழுதுங்கள். என்னும் எழுதும் கடிதத்தில் உங்கள் பெயர் விலாசமும் கையொப்பமும் இருக்க வேண்டியதவசியம். கடிதங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

பத்திராசிரியர்,  
"உதயதாரகை,"  
குருகலை,  
உடுவில், கன்னகம்.

## புதிய சீனாவில் புத்துயிர் பெறும் திருச்சபை (முற்பகுதி)

சீனக் கிறிஸ்தவர்களில் அநேகரிடம் வேதாசமம் இல்லை. ஒரு புதிய மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அது வெளியாவதற்கு முன் 1919 ஆம் ஆண்டில் மொழிபெயர்ப்பில் 130,000 பிரதிகள் அச்சிடப்பட்டன. இவற்றில் 3,000 பிரதிகள் ஹாங்கிசை சபைக்குக் கொடுக்கப்படுமெனக் காத்திருந்தார்கள்.

சுவிசேஷக் கூட்டங்களை நடத்துவதும் பகிரங்கமாக வேறெந்தச் சுவிசேஷ ஊழியம் செய்யும் இவர்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் இவர்கள் நண்பர்களை வழிபாட்டிற்குச் சேர்ந்து கொள்ளும்படி அழைக்கலாம். ஒவ்வொரு பாடல்களை நடத்துவதும் பிள்ளைகளுக்கான வேறுமார்ட்டிக் போதனைகளைக் கொடுப்பதும் கூட விலக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் 18 வயதின் பின் எவரும் எதையும் விசுவாசிக்கலாம்; கடைப்பிடிக்கலாம். பிள்ளைகளுக்கோ சமுதமுடைமை (Socialist) சம்பந்தமான கல்வியே புடக்கப்பட்டிருக்கிறது; எளி

தும் முன்னே இப்பேர்ப்பட்ட கல்வியைப் பெற்றுக்கொண்டவர்கூட, இப்பேர வாவிப் வரதில்க் கிறிஸ்தவர்களாகிறார்கள். இனிவரும் சந்ததியார் கூட, பிள்ளைகளைச் சமூகவுடைமைக் கல்வியைப் பெற்றுக் கொள்ளலும் வளரும்போது கிறிஸ்தவத்தைத் தழுவிக்கொள்ளுவார்கள் என்பதை சீனக் கிறிஸ்தவர்களின் திட்டவட்டமான நம்பிக்கையாய்க்கொள்கிறது.

ஒரு குராயிறுக்கிழமை அதிகாலியில் எனம் வென்டெல் கார்சன் அவர்களும் குழுவினரும் ஷாங்ஹாய் நகரிலுள்ள திரு இருதயத் தேவாலயத்தில் வழிபாட்டிற்காகச் சென்றிருந்தனர். இவர்கள் எதிர்பார்க்கப்பட்டிருந்தபடியால் ஆலயத்தின் மேல் மாடியில் இவர்களைக்கொடும் ஒதுக்கப்பட்டிருந்தது. இதிலாய்ப்பான காரியமாயிருந்தது; ஏனெனில் 1300 பேருக்கும் மேலானோர் ஆலயத்தை நெருக்கி நிரப்பி, வெளியேயிருந்த கட்டிடங்களிலும் கூடியிருந்தனர். (தொடரும்)



## EDITORIAL

## Development Councils and National Unity

"The battle in the DC elections, particularly in the Northern and Eastern provinces would be between those who wanted to divide the country and those who believed that the country was an indivisible single entity. (CDN 29-4-81)

These words from a speech reported to have been made by Shipping Minister Lalith Athulathmudali at a public meeting in the Trincomalee District held on 26-4-81 underscores a disturbing political trend in this country a new and open confrontation between the UNP and the TULF, at the DC elections.

President Jayawardene too has made it clear when he addressed gatherings at Kinniya and Seruwela. (in the Trincomalee District) that the UNP had nominated Tamil candidates in several districts, the only criterion being that the candidates accepted the policy of the party and made their contribution to bring about a United Sri Lanka.

"Decentralisation", "Devolution" "Participation" seem to have dropped out of the national vocabulary. An unnecessary flaunting of political might has erupted, portending once again dark and billowing clouds in the national horizon.

It is very unfortunate that District Development Councils which were created to solve the problem of national unity by offering to every community in this country the opportunity to solve its problems by reference to its own cultural framework, should now display ominous symptoms of deteriorating into a Council which would work out its programme under the same old large "flag" billowing lordly over the 24 district secretariates.

With such an open confrontation between the government party and the opposition parties that have become perceptibly weaker, in recent times for reasons we need not dilate here, we wonder what kind of "devolution" is envisaged in the setting up of the Development Councils.

If the same party which controls the Central Government takes charge virtually of the District administration also, what would be the meaning of "decentralisation" of power?

These are some of the thoughts that painfully arise in our mind as we read the speeches made by our government party leaders and by our Tamil speaking party supporters of the government, at their propaganda meetings organised particularly in the Tamil speaking areas. [Trincomalee and Jaffna have been the main "targets"]

We do not doubt the good intentions, President Jayawardena had, when he appointed the Presidential Commission on "Devolution."

He did not, we are sure, then envisage a District Administration system which will fall eventually under the tutelage of the Central government by the devious process of making the power of the District Minister and the Executive Committee supreme through a 'one-party' hegemony.

The overriding concern now of the United National Party to consolidate its position at the district level even in the Tamil speaking areas is perhaps understandable in the context particularly of the recent policy statement of the SLFP and the decision of other Left Parties (as the LSSP and CP) to keep out of the District Councils' fray.

But political developments in a country cannot negate or modify the ultimate goal of "development" which is closely tied up with socio-economic progress.

Prof. Josef Pajetska, an eminent Polish Economist writing recently on development for socio-economic progress makes the following illuminating comment:—

"It is by coupling skilfully the two problems, development for whom and development through whom that economic and, social objectives become integrated with the most favourable effect on overall socio-economic progress."

If the human being is central to development as Prof. Pajetska implies, we wonder what relevance our contemporary acrimonious party rivalries have, in the context of District Development Council administration.

Opportunist sections of affluent Tamils may have felt, like many others, an electric sensation of wealth and achievement under the present regime as to forget their identity in their new found "Utopia".

But, whether we are affluent or indigent our "ticket to national politics" will ultimately be judged not only by our fidelity to our "party" but also by our loyalty to our language, our culture, our religion and by our understanding of our individual situations in a regional context.

This is the struggle that is now going on behind the front line in the Northern and Eastern provinces—the struggle between the UNP with its Tamil speaking supporters of careerists and opportunists trying to fill as many places as possible in the District Councils and the TULF striving to make the District Council a genuine local force (despite its built-in advantages to the ruling party).

If District Councils are intended to promote national harmony (as we are sure they are meant to be), our nationalism must ring true in a cultural setting.

For, "when all else is equal, says a writer "there is no doubt that a people works better for itself under its own flag, its own style.

## District Development Councils.

Some important features of the DDC Councils have been given below for the benefit of our overseas readers:

## Executive Committee:

Each Development Council will have an Executive Committee composed of the District Minister the Chairman of the Development Council and not more than two members of the DC appointed by the District Minister in consultation with the Chairman.

The District Minister will be the head of the Executive Committee in consultation with the Chairman and with the concurrence of the President.

The executive functions will be carried out by the Executive Committee which is an arm of the Development Council while the legislative functions are carried out by the Council itself constituted by all the members except, the District Minister unless he happens to be one of the MPs of the District for which the DC is constituted.

## Voting:

Each political party or independent group will submit a list of candidates arranged in order of priority. Every recognised party or independent group polling less than one eighth of the total votes polled at the election will be disqualified.

The votes polled by the disqualified parties and independent groups have to be deducted from the total votes polled and the number of votes resulting from such deduction is referred to as the relevant number of votes.

The relevant number of votes is divided by the number of members to be elected for the particular district as specified by the President. The number resulting from such division is known as the resulting number.

The number of votes polled by each political party or independent Group is then divided by the resulting number to determine the number of seats to which each party is entitled, beginning with the party or group which polled the highest number of votes.

The names at the top of the list are more likely to be declared elected.

## The Chairman

After all the members of the DC have been elected, the Returning Officer shall declare the candidate whose name appears first in the nomination papers of the recognised party or independent group to which the highest number of votes has been given as the Chairman of the Development Council.

## Voters:

7.5 million voters are eligible to cast their votes on 4-6-81 at 6814 polling stations.

## Schools re-open

Most of the Private Schools in the country re-open on Monday (4-5-81) while all Government Schools re-open on 11-5-81 because many Halls in these schools have been centres for the April AL Examination.

Government Schools throughout the island are faced with an acute shortage of teachers, particularly in Science, Mathematics and English. All teachers in these subjects are given extension of service till 60.

Maldives has made an appeal to Sri Lanka for the release of some teachers in Science and Mathematics.

In the meanwhile, a large number of Science graduates churned out by our Universities are unemployed. The government at the moment is unable to meet the financial implications of fresh graduate appointments.

Many government schools do not have the staff necessary to teach all the four subjects in the AL (Science) classes. Unemployed Graduates, appointed on facilities fees fill the gap in some schools.

Since the tutorials take over after 3-30 p.m. the problem of 'shortage' is not felt by the students. But 'Education' in the country is facing a 'crisis'.

## Navajeevanam Fellowship

Navajeevanam celebrates its 22nd Anniversary today. A booklet published in connection with the anniversary gives a panorama of the varied projects on which the Fellowship had embarked, some of them with generous aid from foreign agencies.

There is hardly an area of human development in which the Navajeevanam Fellowship is not involved. Agriculture, small industries, apprenticeship training, creche training, pre-school education, training for handicapped and disabled persons are some of the "fields" in which Navajeevanam has attempted to serve the community at large.

Appropriate technology is the latest experiment which would get under way when the couple from Britain sponsored by the British Council arrive at the Centre. The 'expert' will take charge of this new 'field' and his wife will help in pre-education for children at the centre and also teach English for the boys. They will stay at Navajeevanam for two years.

We send Navajeevanam our greetings.

## Municipal Councils and Urban Councils:

With the coming into being of the Development Councils, the Village Councils and Town Councils will cease to exist. The Councils will take over the duties and functions presently exercised by special Commissioners.

But Municipal Councils and Urban Councils will continue to function.